



தகவல்

அழும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

ஆணை நாள்: 27.09.2019 (முற்பகல்)

முன்னிலை

**திரு ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,
மாநில தகவல் ஆணையர்**

வழக்கு எண்.SA 7665/E/2018

திரு K.மீனாட்சி சுந்தரம்

... மேல்முறையீட்டாளர்

Vs.

பொதுத் தகவல் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருவள்ளூர் மாவட்டம்.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	02.04.2018
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	02.07.2018
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	17.08.2018

ஆணை

இன்று (27.09.2019) முற்பகலில் இவ்வாணையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு மேல்முறையீட்டாளர் திரு K.மீனாட்சி சுந்தரம் ஆஜராகவில்லை. மேல்முறையீட்டாளருக்கு ஆணையத்திலிருந்து அனுப்பப்பட்ட விசாரணை அறிவிப்புக் கடிதமானது "No such person" என்று எழுதப்பட்டு ஆணையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஆணையம் பதிவு செய்கிறது. பொது அதிகார அமைப்பின் சார்பாக, உதவிப் பொதுத் தகவல் அலுவலர், திரு எம்.பன்னீர்செல்வம், தலைமை உதவியாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம் ஆஜரானார்.

2. மேல்முறையீட்டாளர் 02.04.2018 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் தான் 03.10.2017 அன்று தனது புகார் மனுவை தலைமைச் செயலாளர், தமிழக அரசு, வருவாய்த் துறை செயலாளர், தமிழக அரசு, இயக்குனர், ஊழல் தடுப்புக் கண்காணிப்புத் துறை ஆகியோருக்கு அனுப்பியிருந்ததாகவும், மேற்படி புகார் மனு இயக்குனர், ஊழல் தடுப்புக் கண்காணிப்புத் துறை அவர்களிடமிருந்து 16.10.2017 அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நடவடிக்கை எடுக்க அனுப்பப்பட்டள்ளதாகத் தெரிவித்து, மேற்படி மனு என்ன நடவடிக்கையில் உள்ளது என்பதைத் தகவலாகக் கோரி, பொதுத் தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவள்ளூர் என விலாசமிட்டுத் தாக்கல் செய்துள்ளார்.

3. பொதுத் தகவல் அலுவலரால் தான் கோரிய தகவல் வழங்கப்படவில்லையென்று தெரிவித்து மேல்முறையீட்டாளர் 02.07.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன்கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவள்ளூர் அவர்களுக்குத் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டாளருக்கு 14.09.2018 தேதியிட்ட கடிதம் வாயிலாகப் பொதுத் தகவல் அலுவலரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. பொது அதிகார அமைப்பினரால் தான் கோரிய தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலை விரைவில் வழங்க உத்திரவிடுமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 17.08.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன்கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். அவ்விரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (27.09.2019) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் மேல்முறையீட்டாளர் ஆஜராகாத நிலையில் ஆவணங்களைப் பரிசீலனை செய்கையில், மேல்முறையீட்டாளருக்கு இதுநாள்வரை தகவல் வழங்கப்படவில்லையென்பது தெரிய வருகிறது. இதுகுறித்து இன்றைய விசாரணையில் ஆஜரான உதவி பொதுத் தகவல் அலுவலரிடம் வினவியபோது, மேல்முறையீட்டாளர் கோரிய தகவலை ஒருவார காலத்திற்குள் வழங்குவதாக எழுத்துமூலமாக ஆணையத்திற்கு தெரிவித்தார். பொதுத் தகவல் அலுவலரின் வாதுரையை ஆணையம் பதிவு செய்து, விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட உத்திரவு பிறப்பிக்கப்படுகின்றது:

மேல்முறையீட்டாளர் 02.04.2018 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6(1)-ன் கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் கோரிய தகவலை முறையாக மற்றும் முழுமையாக இவ்வாணை கிடைக்கப்பெற்ற 7 தினங்களுக்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 7(6)-ன்கீழ் கட்டணம் ஏதுமின்றி ஒப்புக்கை அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் மேல்முறையீட்டாளருக்கு அனுப்பி, அதனை அவர் பெற்று ஏற்பளிப்பு செய்த விபரத்தை அறிக்கையாக இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் ஆணையத்திற்குச் சமர்ப்பிக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்திரவிடப்பட்டு, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென ஆணையம் முடிவு செய்து இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகின்றது.

ஓம்/- ச.செல்வராஜ்
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப்பதிவாளர்.

வழக்கு எண்.SA 7665/E/2018

பெறுநர்

பொது அதிகார அமைப்பு

பொதுத் தகவல் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருவள்ளூர் மாவட்டம்.

மனுதாரர்

திரு K.மீனாட்சி சுந்தரம்,
6/258, MMDA மதுரவாயல்,
சென்னை - 600 095.

Copy to: Judgement File.

"VP/PA-03.10.19"